

கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழா

இரண்டாம் ஆண்டு

திருப்பலி முன்னுரை

தன் உடலை உணவாகவும், தன் இரத்தத்தை பானமாகவும் கையளித்த கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவிற்கு வந்துள்ள அன்புள்ளங்களை இம்மறைநிகழ்வுக் கொண்டாட்டத்திற்கு இனிதே வரவேற்கின்றோம்.

இவ்வுலகின் மீது இறைவன் கொண்ட மேலான அன்பை இவ்விழா நமக்கு எடுத்துரைக்கிறது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால் ஒழிய பலன் தருவதில்லை என்று தன் உயிரையே கையளித்து, உடலாலும், இரத்தத்தாலும் நமக்கு வாழ்வளித்த கிறிஸ்துவை இந்த நற்கருணையில் நாம் உண்கின்றோம்.

நற்கருணை என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஊற்று. நற்கருணை நம்பப்பட வேண்டியது; கொண்டாடப்பட வேண்டியது; அனுபவித்து வாழப்பட வேண்டியது.

விளைநிலத்தின் பலனாகிய கோதுமை அப்பமும், விவசாயியின் வியர்வையின் பலனான திராட்சை இரசமும் கிறிஸ்துவின் திரு உடலாகவும் திரு இரத்தமாகவும் மாறுவது எப்போது? இறைப்பிரசன்னம் நற்கருணையில் வீற்றிருக்கிறது என்ற நம்பிக்கையைப் பெறும்போது தான்.

கல்வாரிப் பலிக்கும் திருப்பலிக்கும் உள்ள வேறுபாடு என்ன? கல்வாரிப் பலியில் இறைவனின் ஊனுடல் பலியாகிறது. திருப்பலியில் இறைவனின் திரு உடல் உணவாகிறது. நாம் அனைவரும் நற்கருணையை நம்புகிறோம்; ஆராதிக்கிறோம். ஆனால் அதன் இறைத் தன்மையை வாழ்வாக்குகிறோமா? இயேசுவைப் போல பிறர் நலம், பிறரன்பு என்று வாழ்ந்தாலொழிய நற்கருணையை வாழ்வாக்க இயலாது. பிறரன்பு உணர்வோடு வாழப்பட வேண்டிய மறைபொருளை 'ஆமென்' என்று சொல்லி நாவினால் பெற்று மட்டும் திருப்தி அடையலாகாது.

“அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும்; அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்” என்கிறது நீதிமொழிகள். இயேசு விவிலிய வார்த்தைகள் அனைத்தினையும் அன்பு என்னும் மூன்று எழுத்துகளுக்குள் சுருக்கிவிட்டார்.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு”

என்கிறார் வள்ளுவர். அன்பு இல்லாதவர் எல்லாம் என்னுடையது என்பர். அன்பு உடையவர் தன் உடலையும் பிறருக்கானது என்பர் என்பதே இதன் பொருள்.

இயேசுவின் உன்னத உடல் உணவாக்கப்பட்டதின் வெளிப்பாடு பாவிகளுக்காக தனது உடலைக் கையளித்து, இரத்தத்தையும் சிந்தினார் இயேசு. தன் சகோதர சகோதரிகள் தூய்மையான காற்றை சுவாசிக்க பாவிகளால் துளைக்கப்பட்ட உடலும் அதன் குருதியும் இயேசுவின் திரு உடல் திரு இரத்தத்தை பருகியவர்களின் நம்பிக்கையின் வெளிப்பாடு. இத்தகைய நம்பிக்கை போற்றப்பட வேண்டியது.

“உணவைப் பகிரத் தயங்குகிறோம்;

இயேசு உடலைப் பகிர்ந்தார்.

நீரைப் பகிர மறுக்கின்றோம்;

இயேசு குருதியைப் பகிர்ந்தார்.”

இவ்விழாவை அர்த்தமுள்ளதாகக் வேண்டும் என்ற நற்சிந்தனையோடும், அன்புள்ளத்தோடும் இத்திருப்பலியில் இணைவோம்.

மன்றாட்டுக்கள்:

பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

1. நானே வாழ்வு தரும் உணவு என்று கையளித்தவரே!

அனுதினமும் உமக்கு நன்றிப் பலி செலுத்தும் திரு அவைப் பணியாளர்களை ஆசீர்வதியும். பலிகளாலும், வாழ்வாலும் உம்மை மகிமைப்படுத்தி, புதுவாழ்வு தந்திட வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

2. அன்பின் உணவாக வருபவரே எம் இறைவா!

இவ்வுலகில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பசி, பட்டினி, பஞ்சம் என வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் மக்கள் மேல் இரக்கம் கொண்டு அவர்களுக்கு அன்றாட உணவைத் தந்து உயிரளிக்க வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

3. இதை என் நினைவாகப் பருகுங்கள் என இரத்தம் சிந்தியவரே!

உம் திரு இரத்தத்தால் எங்கள் பாவங்களைக் கழுவி, உடல், உள்ள நோய்களை குணமாக்கி, நலமான வாழ்வை பெற்று மகிழ வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

4. இதை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார் என்று தம்மையே வழங்கியவரே எம் இறைவா!

உமது திரு உடலையும் திரு இரத்தத்தையும் அன்றாடம் சுவைக்க ஆர்வத்தினை தாரும். தவறாமலும், முழு ஈடுபாடு, நம்பிக்கையுடனும் திருப்பலியில் பங்கெடுக்கும் வரத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

5. நலன்களால் எம்மை நிரப்புபவரே எம் இறைவா!

எம் பகுதியில் போதிய மழையைத் தந்து நீர் நிலைகள் பெருகி, விவசாயம் சிறக்கவும், பொருளாதாரம் உயரவும், குடும்பங்களில் அமைதி, சந்தோஷம் நிறையவும், மாணவர்கள் தங்களது எதிர்கால வாழ்வை சிறப்பாக அமைக்கவும், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை வரம் வேண்டி காத்திருப்போர் உமதருளால் பெற்றுக் கொள்ளவும் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாலூர்சத்திரம்.